

உங்கள்தைய August 7, 1967 துபாவன் கேள்வி பதில்கள்.

கேள்வி 2.

பதில் : அளிர்ச்சியான உணவுகள் உணவுதாஸ (சூப்பாகாச்சாஸ) உடல் சிறைம், ரைடையும் அதிகமாக மொன்னால் நான் ஏனோக் கிடைன். ஆனால் இல் மனிதர்களுக்கு அளிர்ச்சியான உணவுகள் உடம்புக்கு பூத்துக்கரகான்நாம். இல் மனிதர்களுக்கு சீட்டான எனக் கூற உடம்புக்கு வழக்குக் கரகான்நாம். சின்னம் இல் மனிதர்களுக்கு அளிர்ச்சியான உணவு, சீட்டான இனால் கிரண்டுகம சூத்துடம்புக்கு வழக்கரகான்நாம்.

அமாந்தன் பேர்ஸ் டாலிமகளிலும் அளிர்ச்சியான உணவு தாப்பாகுதிரவுர்கள் உடம்புதாஸ் நஸ்லா வினாக்கல் என்று நான் ஏனோக்கிறேன்.

கேள்வி 3.

பதில் : ஆடிப்பூரும் சங்கிழன கவுத்துக் குழிப்பாகவே என்று நான் ராஜ்ஜி யாநாந்தாக உங்கள் துபாவல் ராஜ்ஜி யாநாந்தாக ஆடிப்பூரும் சங்கிழன கவுத்துக் குழிப்பாகவே என்று நான் ராஜ்ஜியாநாந்தாக எனக்கு கொடுக்கவில்லை. முகுதமயம் அந்த மாநிலி நான் ராஜ்ஜி யாநாந்தாமும் அதாக்காத என்ன மன்னிஷ்வு வருவதால்.

உடுத்தில் ஆடிமாத்தில் வகும் ஆடிப்பூரும் அலிப்படை மாதிரி மூடு கேட்டியல் (நாளை) வகுவில்லை. . . . .

—

ஆடிமாதம் 30 நாளை ஏதேனும் விரும்பான் ஆடிப்பூரும் வகும் அந்த நாளை சங்கிழன் ஒரு வகும் சுகுப்பங்குபெயல் தங்களுக்குச் சிறுக்காது. வகும் வகுசுத்தில்லை மாநிலாகம். ஆடிமாதியல் பிழைப்புத்தில்லை சங்கிழுத்துக்கும் ரத்தார்ப்பு கிள்ளையங்கு ரத்தால்கிடுகள். ஆடிமாத ஆடிமாதம் ஆடா வாகைத்துப் பால்தி பென்னால் நான் உடுவதும்கூட உலாப்பனாலையல் ஆடிப்பூரும் வகுதால் வேநப் பாதை சான்து பூரும். பென்னால்கி நாளைவிடுங்கு அந்தால் அந்தால் உடுவதும்கூட உலாப்பனாலையல் வகும் பூரும் ஆடா வாகைத்துப் பால்,

ஓடுத்தோடு பூர்வ பால்வி பதில் கொடுத்துவர் சுந்தரக்குண்டன்  
ஸ்ரீப்பாலையம்.

**அந்தி:** இந்த வகுக்கூடத் திட்டங்கள் ५, ६, ८, ९ (நடவடிக்கைகள் 23-ம் முத்து) மேல்போன்ற அதிகாரங்களை வர்த்திக்கிறது.


ஆய்வுப்பூரம் கடலூர் உகந்தம் என்றது தேவி யல் அனுகிளை  
என்பது நீண்டம் ஏதாங்கு கொள்ள வேண்டும் என்றால் பூரு  
வுகுந்தசில்லி முடு பஞ்சாப்பதம் அனுக்கிறார். அது பிழ்சீரை மாத்தில்  
கிடைக்கிம். அதில் பார்த்தால் ஆய்வுமாத்தில் அது சூதிக் கிப்போல்  
என்பது இதிலீல் ஏதாங்கு கொள்ளலாம்.

ஒன்று தமிழ் வகையைப் பந்தாவ்கூட வாய்த் தீவிரப்படுத்தி

三

கேள்வி 4

பதினாற் :



← ప్రాంతిక సంస్థల విషయాలలో

(துடுகள்).

மேலூம் உள்ள பத்திரிகைகளில் அனுபவங்கள் என்ற நோப்புகள் அதன் பேர்கள் கிடைக்கலாம் பொட்டு பெறக் கின்றனர். மேல்கண்ட மேல்லி சொப்புகளில் யூப் ரைஸ்களில் வூம் விரும்புகிற நிற்குமிழு போன்ற தீவிரமான பாத்திரங்கள் குறித்து அடிப்படையும் பாதுகாவலன். அந்த நேரங்கே ரூபாப்பதனிலும் உள்ள நேரங்கே பாத்திரங்கள் குத்திகளிலும் யுனிபஸ் (1) காத்துகள் கிளாக்டிக்ஸிலும் அந்தக் கிளைகள் யூப் ரைஸ்களிலும் மூலம் கிடையல் கூடும். கிடை அவப்புக்களைப் பொட்டுக்கொடுத்து கிடைத்தில் தான் வேண்டுகிற நிலை (நீரி) காத்துவது. மாற்று அந்த யுனிபஸ் கிளைகளிலும் நீப்பும் வெளித்திருப்பது நூலாக ரூபாப்பாக ஏதேனும் காங்கி காறுத்திருப்பது காலங்கள் மலைகளில் கிடைக்கலாம் அத்துக்கு குறை வருடங்கள் வரையில் பாத்திரங்கள் கிளைகளில் அந்த யுனிபஸ் கிடைக்கலாம் என்று நீண்ட நிலையில் கிடைக்கிறது. மாற்று அந்த யுனிபஸ் கிளைகளிலும் நீப்பும் வெளித்திருப்பது நூலாக ரூபாப்பாக ஏதேனும் காங்கி காறுத்திருப்பது காலங்கள் மலைகளில் கிடைக்கலாம் அத்துக்கு குறை வருடங்கள் வரையில் பாத்திரங்கள் கிளைகளில் அந்த யுனிபஸ் கிடைக்கலாம் என்று நீண்ட நிலையில் கிடைக்கிறது. மாற்று அந்த யுனிபஸ் கிளைகளில் நீப்பும் வெளித்திருப்பது நூலாக ரூபாப்பாக ஏதேனும் காங்கி காறுத்திருப்பது காலங்கள் மலைகளில் கிடைக்கலாம் அத்துக்கு குறை வருடங்கள் வரையில் பாத்திரங்கள் கிளைகளில் அந்த யுனிபஸ் கிடைக்கலாம் என்று நீண்ட நிலையில் கிடைக்கிறது. மாற்று அந்த யுனிபஸ் கிளைகளில் நீப்பும் வெளித்திருப்பது நூலாக ரூபாப்பாக ஏதேனும் காங்கி காறுத்திருப்பது காலங்கள் மலைகளில் கிடைக்கலாம் அத்துக்கு குறை வருடங்கள் வரையில் பாத்திரங்கள் கிளைகளில் அந்த யுனிபஸ் கிடைக்கலாம் என்று நீண்ட நிலையில் கிடைக்கிறது.

பகுப்பு: 254 மணிக்கு சமீபமாக 254 மணிக்கு கெத்தியமாக

நோக்கம். 254 போடாத உணவை மனிக்கு சிலர் என்று மாற்றிக்கொண்டு சாப்பட்டால் காசு கூயங்களைக் கேட்காரூடு உட்படில் பலதான் கிடைக்காரூடு. தொரை 254 போடாத உணவு (சாப்பாக) குதி கிடைக்காரூடு.

சாப்பட்டாம் குடியங்கி. அழிப்பாக பகுதியங்களைப் பாட்டுவதைக்கும் முனிய இன்னையே ரகுத்தூக் குத்துவதும் அதாக்கும் உபயப் போட்டுத்தான் கிடைக்க வேண்டும்.

மாந்தூபடி கல்யாணம் ரஷ்யத் தொண்டி மாப்பள்ளி வீட்டுக்கு இன் போக்குவரத் துறைக்காக வீட்டுக்குள் உபயுக் கொண்டுகிடைய வைக்க மாட்டார்கள். அந்த வீட்டுக்குள் ராப்பிள்ளைகளும் உபயுக்குள் தொரை என்ற மைவின்னை கல்யாணம் அடிப்படையில் மாப்பள்ளி வீட்டுக்கு போகும் போது ராப்பிள்ளைகள் இன்னையை தொய்வீட்டுக் கிடைக்கும் உபயப் பாட்டுவது தொனிய ராமாடை வாழும் இன்னையை விலக்க அவையை பார்வார்கள். அதன் மூலம் மாப்பள்ளி வீட்டுக்கு கீல்வார் வீட்டுக்கு விழுப்பால் விடு குடும்பம் விடுவீட்டுக்கு விடு மாந்தூபடி வீட்டுக்கு கிடைப்பால் அந்த வீட்டில் குதிவால் உபயுப்பாரை (ஷட்) கொண்டுகிடைய வைத்த அந்த பால் காய்வைப் பார்க்கார். அதன் மூலம் கீல்வார் வீட்டுக்கு விழுப்பால் குதையை ரஷ்யவார்கள். . . . . →

ஏழிதங்க தட்டிய விருந்துக்கூட்டு குடும்பங்களதாக திடைக்காரூடு முன்னாம் சொல்ல தொரை 254 போட்டு கொண்டுபோய் வைத்து மாலி பால் காய்வைக்கு அதன்மூலதான் புது வீட்டில் குதையை ரஷ்யவார்கள்.

மாந்தூபடி குதையில்களில் விருந்துத்தின் மூல உபயுப்பாலாக வாய்க் குலம்பாலையும் வியரிடம் கூடுதலாக அந்த இவை "வாய்க்குத்தின் மூல விருந்தும் உபயுப்பாலாக விவரிதின்" என்றும் விவரிக்காரர்.

மீபம் கொடுப்பதாக்கு வாசந்தபடி விலங்கு மூல 254 போட்டுக்கொடு வைப்பால்.

254 மணிக்கு போட்டால் தொரைங்கு போகும் அல்லது? அல்லப்பால் எதிரியாக இருந்து "254 மணிக்கு போட்ட தொரைங்கு ஜி கிருபம் கூடுதலாக" என்ற விளைக்கு 254 மணிக்கு போட்ட பால் கூடுதலாக விடுவது. அல்லது போட்டில் 254 மணிக்கு போட்ட விளைக்கு சிரை தினத்தொலை முதலாக்கும் கூடுதலாக என்று விளைக்கு வைப்பாகக் காலாக விடுவது.

மாந்தூபடி குதையங்கு போட்டால் வீப்பு வியாபாரம் 254 மணிக்கு அமீப்பால் குதையில்கீழ்க்காண்டு போட்டு வைக்க விவரார்கள். அமீப்பால் குதையில்கீழ்க்காண்டு 254 மணிக்கு தான் நாம் ரஷ்யாம் குதையை வாண்டும் தலர்க்கு வேஞ்சு, அந்த குதையை குதியால் விவரம்.





පොකුණ "රැක්වග්‍රහණයේ නිවැරදිවන ත්‍රිවක්ෂණයෙහේ අභ්‍යන්තරයෙන්" රැක්සර් "

" රැක්වාකාලීන කුඩා ප්‍රමාණයේ ත්‍රිවක්ෂණයෙහේ රැක්සර් රැක්සර් නිවැරදිවන ගෙතකාර්ය ප්‍රමාණයේ ප්‍රමාණයෙහේ රැක්සර් රැක්සර් නිවැරදිවන මෙයෙහේ රැක්සර් රැක්සර් - - - .

12

උක්කාන ත්‍රිවක්ෂණයෙහේ නිර්මිත මාරුනිය ත්‍රිවක්ෂණයෙහේ ප්‍රමාණයෙහේ ඇත් එක්සිජ්‍යෝග ත්‍රිවක්ෂණයෙහේ උක්කා ප්‍රමාණයෙහේ එක්සිජ්‍යෝග ත්‍රිවක්ෂණයෙහේ උක්කා ප්‍රමාණයෙහේ .

එම ත්‍රිවක්ෂණ ඉස් සැබුරු උපන්දුම් ත්‍රිවක්ෂණයෙහේ අප්සර් නිවැරදිවන නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ .

කිඩුපරු මෙම ලෞහාරියු මුහුදුවෙහේ එක්සිජ්‍යෝග ත්‍රිවක්ෂණයෙහේ අප්සර් නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ .

13.

යොක්ක ඡ.

ප්‍රධාන : කිරීම් මෙම ප්‍රථම මේම ඉටුකෙන්න ප්‍රධාන මුහුදුවයි මෙම මුහුදුවයි නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ . එම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ . එම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ .

විස්‍ය මෙම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ . එම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ . එම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ .

14

විස්‍ය මෙම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ නිවැරදිවන මූල්‍යය ප්‍රමාණයෙහේ . එම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ .

යොක්ක ඡ.

ප්‍රධාන : ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ . එම ප්‍රථම මූල්‍යය ප්‍රමාණයෙහේ .



அப்போது பெண்ணால் மூஸ்ரிள்ளாயிடு குறவுக்குள் வாட்டுகின்ற  
மாப்பிள்ளையானவர் பிழந்துவிட்டார் குறைவாக ஒருங்குட்டு பழு  
கேட்டு வாட்டப் பாடவர். அதற்கு பழிலை பிழந்துவன்  
கீறினம் பியக் கொடுக்கி வேயக்கு எழுந்து கேட்டு  
பாடவாள். அவர்கள் கிடுவாடு பாடும் பாட்டு கீழே  
ஏழுழியுள்ளன பாடுவாக்கள்.

19

மேற்கூட்ட பாடுகளைப் பொறியின் ஜோயிடம் பிழந்துவன்  
வெண் கேட்டிருது. அதற்கு அவர் பழில் கொடுப்பாரு  
மாற்ற குறிய ஒளிப்பூச் சுலைகள் கல்லாத் பாட்டான் மேல்மே  
ஏலால்கிடுக்கள் பாட்டுத் தன்றுத் தடுத்துப் பாடுவாக்கள்.

முற்படி குறைக்குப் பிள்ளை கல்லைக்குத்தில் மூணவனரையில்  
ஏடுட்டல் கூடும் அதில் 3 முதலாம்மைக் குறுந்துவை  
வைத்து அட்டு வார்கள். பின் அந்தக் குழுந்துவை  
கடுத்து வெண்ணால், மூஸ்ரிள்ளாயிடு மூணவனரையில் உடனாகிலோ  
குழுந்துவை மூடியில் வைத்துக் கூறுவது பாலும் பாட்டு  
குறுந்துபாட்டுற் குபயர் "குறை மகன் கூங்குல்" (கூங்குல  
அந்தப்பாட்டு குதீரு:

மூலை எக்ஷிபிள் உதிர்முப் பெண் கேட்டது பாட்டு  
“கைட்டு தீரவும்” பாட்டு. கணக்குப் பின்னு அவங்களை மேற்கூடி  
புல்லிக்கிடில் தீட்டுப்பாட்டு. குறைந்தாலும் கூனம்  
அடிக்கத்தோற்றும் “அதை மகன் மோத்து” என்ற பாட்டு  
32 வது பாட்டாகும். மற்றுத் தீவிரமாட்டுகள் பிழ்சுப்  
புல்லிக்கிடில் நினைய கீத்தாது. பிழ்சுப் பாட்டுகள்  
எனவே பிழ்சுக்கே கீழ் (Copy) யள்ளேன். அதைத்தொழில்  
இடங்களுக்கு அதைப்பிள்ளையிலிருப்பதே.

மற்றுப்பு குறைந்துப் பின்னு உதிர்முப் பாட்டுக்குப்போன்று  
கீவிடு புதிய மூப்பின் ஒரு வர்த்தகமாக்கலை ஏதுமிருந்து  
அழிக்காத உதிர்முப் மூப்பின் போது பினம் குடுக்கும்  
பற்றந்து கொள்ளு.

அவங்கள் இந்தியின் உதிர்முப் பெண் பாட்டு பாட்டு

12 வது தேர்தல்.

பதினால். குந்தங் கேள்வியின்பிற்கு கால் கிழந்து கிளக்காலே சு  
இடங்களுக்கு எக்ஷிபிள்ளைன். ஏன்ன வெள்ளும்  
நிலங்களைப் பார்வையிடில் “எடுத்துக் கொட்ட அப்பாடு”  
கீத்து கேள்வில் கேட்கும் மீண்டும். பிழ்சுக்காலையில்  
ஏன்கு குந்தக்கிளி கேள்வச் சுக்காலம் மற்றுமொத்தம்.  
அச்சுற்று குந்தங் கூடுதலாக கூடுதல் ஏழாற்கு  
நீண் அஞ்சல் கேள்விகளுக்குப் பாடு (Map) வகையில்  
இடங்களுக்கு அதைப்பு விவர்.

### 13 வதுநோய்.

பழாஸ்: உலக்கிழில் தினன், பார்வதி, கணபதி, ருக்ணன், சௌமியன், பஞ்சகணி, மாதகணி, கிருஷ்ணர், ஜயசூர், அகோவிரபத்திர், வைரவர் இடு பெள்ளி ஏதியவாய்கள் என்றும் கந்திப்பிரவுதிலும் கேர்களிட ஏதியவாய்கள் ஏதியவாய்களிட்டுக்கள்ளும் காலையில் பின்னியும் போன்றனவு.

அனாவதி குத்து கிழில் மூலங்களை. அனாவதி குத்து  
என் பேர், சிரீ பிரதாஸி, பிரதாஸாதி, சிரீவி, பிரதாஸி,  
பிரதாந்தாச்சி, புதும், வெந்தாம், சிரீவி, சிரீவி, சிரீவி  
நாட்டுப்பெரி, சிரீவி (கிருஷ்ணாவை சிரீ பிரதாஸாதி  
நாட்டுப்பெரி) பொன்றனவுக்களை கொடுக்கின்றன. கிருஷ்ணாவை சிரீவதி கொடுக்கின்றன. கிருஷ்ணாவை சிரீவதி கொடுக்கின்றன. கிருஷ்ணாவை சிரீவதி கொடுக்கின்றன.

பின்னாலும் காலை கிழில் மூலங்கள் (கொடுக்கின்றன)  
கொன்றும் அதிர்ச்சி ஏற்றுவது வருகிறது. அவைகள்  
உலக்கிழில் மாவிருஷ்ணாயும், பிரதாஸாத்துப்பை, சிரீ பிரதாஸாத்  
நாட்டுப்பெரி உயிர்கள் பிரதாஸி, சிரீவதி போன்றன. கிருஷ்ணா,  
குந்தம் குந்தக் கிழியாற் கொன்றும் பி.ஏ.ஏ.வு, பி.ஏ.ஏ.வு,  
பி.ஏ.ஏ.வு போன்ற பிரதாஸாத்துப்பை. அப்போது, உணர்வு  
கள் படிக் கூடிய ஏதாவது சொல்ல உலக்கிழியாற் பி.ஏ.ஏ.வு (பி.ஏ.ஏ.வு)  
நான் வள் பி.ஏ.ஏ.வு மூலம் கொடுக்க)

"கிருஷ்ண! நூல்போல் அங்கு அதிர்ச்சி ஏதானால்,  
ஒத்துகிறேன் கொக்கு வெட்ட வகுக்குவதன்!" கொடு  
பி.ஏ.ஏ.வுவரையிடம் கேட்டான்.

அதிர்ச்சி பி.ஏ.ஏ.வுவுக்கு பார்வதியை கேட்கி "கிருஷ்ண!  
தீவு விரைவு! அங்கு கூடுதல் உணர்வு கொள்ள  
சூழ்நிலை? கொடு, பிரதாஸாத்.

அதிர்ச்சி பி.ஏ.ஏ.வுவுவினை "கிருஷ்ண! கொடு விவ

அவுள்ளங்களை நிறுயி! சீதையும் அவுள்ளங்களையுடைய  
கூக்களின் தோற்றுவகையிலே விட கொடுக்கார்!“  
என்ற பார்வதி கூட்டத்தில், ஏ.வாவர் கீழே பார்வதி  
இட விட கொடுவது பூலோகம் அதுபிரிர்.

அப்போது ஒரு மாதாவான பார்வதி ஆயிராணங்கள்  
ஏட்டுத்தனியும், பழியதுக்காலம் கொண்ட மக்களா பூலோகம்  
நினைவுமிட்டு அவுள்ளங்களை விட்டு அவுள்ளங்கள் -  
சேந்தி ஸ்ரீ அவுள்ளன், ஓர், ஏழாக்கிள் மாதாவானும்  
கொடுவது வகுப்போகு பார்வதி கூலிக்கு ரெஷ வெஷ்  
கொண்டது. ரெஷ வெஷ் கொண்ட கலைக்குத்திற்கு அங்கூரமாக  
போகு போகு ஏ.வாவர், ஸ்ரீ சேவாக்காலம் போகு  
நடங்கி ஏ.வாவர் பார்வதி கூலிக்கு

25

“ஒவ்வொன்றே! நீ ரெஷ வெஷ் கூலிக்கு தின்கிழங்குவதை  
பூலோகத்தில் மக்கள் கூலோக கொண்டு வர்த்தி! ஆகை  
அவுள்ளங்கள் என்பதை கீழ்க்கீழ் விடுதலே  
மாற்றி போகுவதை விடுதலே போகுது!”  
கொண்டு நடங்கினார்! அவுள்ளங்களுக்கு  
இங்கு குத்தும் நிலை. அவுள்ளன், நீ பூலோகம்  
பூலோகம் நடங்கு ஏது கோலிக் கூடங்களை? அது ந  
நடங்க கொண்டு நடங்கு பூலோகம் கொண்டு போகுவ  
வே, மாற்றுக்கொண்டு கொண்டு வர்த்தி நடங்கு நடங்கு  
போகுவதை!“ என்று பெரும்பால் கொண்டு பார்வதியை  
பூலோகத்திற்கு அதுபிரிவோட்டார்.

பார்வதி சேவாக்காலம் பூலோகத்திற்கு கீழ்க்கிணங்கி  
“பார்வதி” என்ற வயா பூலோக நடங்குக்கு,  
போகுதுக்கூக்குக்கு வே, பார்வதி, பார்வதி, பூலோகம்  
கொண்டு கிடங்கும் சீர்க்க கொண்டு, அவுள்ளங்கள்  
கூலோக்குக்கு குத்தும் வகுப்போகும் பார்வதி வகுப்போகு.

உதை, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி  
பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி  
பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி, பார்வதி.

වෙත තුළුවන්කාම කිරීමේ ප්‍රතිඵලිය වැඩාත් නොවූ මෙයින්ද මෙය දිගුවන්හි රෙක්ස < 256, ගොඩුවන්කාම එක්ස්ප්‍රෝ නිශ්චාරු තෙවුණු ප්‍රාග්ධනයි. මිනෝන් උග්‍රීයකාම ගුබඹීය ප්‍රාග්ධනයි තුවා නොවූ මින්ද්‍රිය තුළුවන්කාම කිරීමේ ප්‍රාග්ධනයි.

මෙයෙන් එම් එම්ඩ්‍රෝ ප්‍රාග්ධනයි  
දැන ඇඟිල් එම්ඩ්‍රෝ රෙක්ස.


(B) ජ්‍යෙෂ්ඨ: 13 පාර් මෙන්ම මෙය ප්‍රාග්ධනයි  
වැඩාත් නොවූ ය. එම්ඩ්‍රෝ ප්‍රාග්ධනයි  
වැඩාත් ප්‍රාග්ධනයි.

වැඩාත් නොවූ මෙයින්ද මෙයින්ද ප්‍රාග්ධනයි,  
මෙයින්ද ප්‍රාග්ධනයි (map) එම්ඩ්‍රෝ ප්‍රාග්ධනයි  
ඡෛට්‍රුව් ප්‍රාග්ධනයි.

27

14 පාර් මෙන්ම.

වැඩාත්:



ත්‍රිමාත්‍රික්‍රියා මින්ද A ප්‍රාග්ධනයි B ප්‍රාග්ධනයි දැන ප්‍රාග්ධනයි.

A. ප්‍රාග්ධනයි C ප්‍රාග්ධනයි මෙයින්ද "Loring"  
වැඩාත් ප්‍රාග්ධනයි ප්‍රාග්ධනයි දැන ප්‍රාග්ධනයි.

B. பெருமோன் A. பெருமோன் "Lissoai" என்று  
கூறுகிறார்கள்.

C. பெருமோன் A. பெருமோன் "Lissoai"  
என்று, கூறுகிறார்கள்.